



Commercial Vehicle Solutions

ZF Group - ZF Commercial Vehicle Control Systems India Limited, Chennai 600058

Department Finance
From Muthulakshmi M
Phone +91 044-4224 2000
Email muthulakshmi.m@zf.com
Date July 05, 2022

The Manager
Listing Department
BSE Limited, Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Mumbai 400 001

Scrip code: 533023

Listing Department
National Stock Exchange of India Ltd
Exchange Plaza, C-1, Block G
Bandra - Kurla Complex
Bandra (E), Mumbai 400 051

Trading Symbol: ZFCVINDIA

Dear Sirs,

Sub: Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 - Publication of newspaper advertisement on 18th Annual General Meeting

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith a copy of the newspaper advertisements published in Business Standard (English) on July 5, 2022 and Makkal Kural (Tamil) on July 4, 2022, with respect to the 18th Annual General Meeting of the Company scheduled to be held on Wednesday, July 27, 2022 at 03:00 P.M. IST through Video Conference ('VC')/Other Audio Visual Means ('OAVM')

Kindly take the above on record and acknowledge receipt.

Thanking you,

Yours sincerely,

ZF Group

Muthulakshmi M
Company Secretary
ZF Commercial Vehicle Control Systems India Limited
(Formerly known as WABCO INDIA Limited)

Encl : As above

ZF Group

India guiding world into 4th industrial revolution: Modi

At Digital India Week 2022, Modi says India has eliminated all queues by going online

PEERZADA ABRAR
Bengaluru, 4 July



"INDIA WANTS TO BECOME A CHIP MAKER FROM A CHIP TAKER. INVESTMENT IS RAPIDLY INCREASING IN INDIA TO INCREASE PRODUCTION OF SEMICONDUCTORS"
NARENDRA MODI, Prime Minister

Prime Minister Narendra Modi on Monday said India was guiding the world in the fourth industrial revolution, Industry 4.0. Praising the role of digital technology in changing the lives of people of the country, the PM said India had eliminated queues by going online to provide different services.

He was speaking after launching digital initiatives aimed at enhancing the accessibility of technology, streamlining service delivery to ensure ease of living, and giving a boost to start-ups. The initiatives were unveiled at the Digital India Week 2022 held in Gandhinagar.

Modi said through Digital India, India had exemplified how revolutionary the correct use of technology is for the growth

of humanity. India was a victim of this during the Third Industrial Revolution. "But today we can proudly say that India is guiding the world in the fourth industrial revolution, Industry 4.0," said Modi.

The PM said the government was focusing on skilling, upskilling, and reskilling the 1.5 million for Industry 4.0

Security scare: Black balloons released near PM's chopper

In what the Special Protection Group (SPG) saw as a major breach of security, black balloons were released into the flight path of Prime Minister Narendra Modi's Mi-17 helicopter as he took off from the Vijayawada International Airport for Bhimavaram on Monday. State police, however, denied there was any breach of security but said four Congress workers have been apprehended, while three other party workers were arrested for trying to enter the airport with black balloons.

In 4-5 years. Be it space, mapping, drones, gaming, and animation, many such sectors have been opened up for innovation.

"India wants to become a chip maker from a chip taker," said Modi. "Investment is rapidly increasing in India to increase production of semiconductors".

Maharashtra to cut VAT on fuel: Shinde after winning floor test

PRESS TRUST OF INDIA
Mumbai, 4 July



"WHEN I CAME FOR ELECTION HERE, THERE ARE PEOPLE IN THIS HOUSE WHO WITNESSED HOW I WAS TREATED. I HAVE BEEN SUPPRESSED FOR A LONG TIME. SUNIL PRABHU (SHIV SENA MLA FROM THE UDDHAV THACKERAY FACTION) IS ALSO A WITNESS"

EKNATH SHINDE
Maharashtra CM

The Maharashtra government will reduce VAT on fuel soon, Chief Minister Eknath Shinde informed the State Assembly on Monday, soon after comfortably winning the floor test.

A decision to reduce VAT on fuel will be taken in the state cabinet, Shinde informed the House.

In the 288-member House, 164 MLAs voted for the motion of confidence, while 99 voted against it. Three legislators abstained from voting, while Congress' Ashok Chavan and Vijay Wadetiwar were among those absent during the trust vote.

Speaker Rahul Narvekar announced that the trust vote was carried by a majority vote.

After the death of a Shiv Sena MLA recently, the current strength of the Assembly is reduced to 287, thus the major-

ity mark is 144.

In his maiden speech in the Assembly, an emotional Shinde, without naming the Shiv Sena, said he had been "suppressed" for a long time and spoke about how he almost

became Chief Minister of the erstwhile Sena-NCP-Congress alliance government.

He said the rebellion led by him last month was a fallout of the "unfair treatment" meted out to him, an apparent reference to his decades old association with the Uddhav Thackeray-led Shiv Sena.

"The happenings of today (events leading to trust vote) didn't happen in just one day."

"When I came for election here, there are people in this House who witnessed how I was treated. I have been suppressed for a long time. Sunil Prabhu (Shiv Sena MLA from the Uddhav Thackeray faction) is also a witness," he said without elaborating.

ACCENT REGION

RAJASTHAN

State set to introduce India's first right-to-health Bill

ANIL SHARMA
Jaipur, 4 July



the chief minister made consultations on the proposal, but the Covid pandemic stalled the process. However, the government published the draft bill on March 8 and invited feedback from shareholders. "The draft bill has been prepared and

The Rajasthan government is soon likely to introduce in the Assembly the Right to Health Bill — the first of its kind in India — which aims to commit to quality and affordable health care services through government and private health care providers.

In January, the government had prepared a draft bill that defines the rights of patients, their attendants and health care providers, as well as a system for addressing grievances of the stakeholders. According to Rajasthan Chief Minister Ashok Gehlot, all necessary provisions in the bill should be included in the interest of patients.

The right to health was promised by the Congress in its 2018 Assembly election manifesto. Soon after coming to power,

we are seeking suggestions and opinions of people, non-government organisations, and others on it," a senior medical and health department official said.

The right to health bill is part of the Rajasthan government's bid to expand and strengthen medical services in the state. Recently, the chief minister approved ₹117 crore towards expansion of the facilities in Mahila Chikitsalaya (women's hospital) at Sanganer Gate in Jaipur.

The state has also ensured health security of every family by providing free treatment up to ₹10 lakh to the people through Mukhyamantri Chiranjeevi Swasthya Bima Yojana. Along with this, an accident insurance of up to ₹5 lakh is being given to the families registered in the scheme.

Also, medicines and tests of the patients coming to government health facilities are being provided free of cost.

CHHATTISGARH

Hamar Lab: A silent change in health care

R KRISHNA DAS
Raipur, 4 July



were not in a position to follow the prescribed health standards. As against 120 tests, it could examine only 40. Shukla, who practised in Lucknow and served people living in slums before joining the IAS, took up the task to reform the medical test laboratories in Chhattisgarh.

"I wanted to bring a sea change in the diagnostic centres in the state," she said. After the first "Hamar Lab" in the Raipur district hospital

was opened in February 2020, the lockdown delayed expansion. The project is now being expedited. As of now, the centre has been set up in nine district hospitals — in Durg, Balod, Balodabazar, Kanker, Kondagaon, Bastar, Sukma, Bijapur, and Balrampur — besides a community health centre each in Manpur, Patan, and Palari.

As against 18,000 tests per month, the "Hamar Labs" are conducting over 50,000,

Shukla said. The number is increasing as more and more centres are coming into the orbit of the plan, she said.

Many centres have kept the service free while others are charging normal rates. The local hospital committee is authorised to set charges. Besides quality testing, patients are getting investigation facilities at the same place. While 120 tests are available at the "Hamar Lab" of the district hospitals, the community health centres are investigating 50. These include screening for diseases such as cancer and TB.

Globally recognised organisations including the CDC, the Clinton Foundation, and domestic pharmaceutical and health care companies have sent their teams to visit the centres and study the concept. Recently, a team of doctors and officials from Rajasthan and Karnataka visited the "Hamar Lab".

KALYANI STEELS LIMITED
CIN : L27104MH1973PLC016350
Regd. Office : Mundhwa, Pune 411036
Tel. : +91 20 66215000 Fax : +91 20 26821124
Website : www.kalyanisteels.com
E-mail : investor@kalyanisteels.com

Notice of Forty-Ninth Annual General Meeting, Book Closure Date and Remote E-Voting Information

NOTICE is hereby given that the Forty-Ninth Annual General Meeting (AGM) of the members of Kalyani Steels Limited ("the Company") will be held on Monday, August 1, 2022 at 11.00 a.m. (I.S.T.), at the Registered Office of the Company at Mundhwa, Pune - 411 036, to transact the businesses as set out in the Notice of AGM dated May 30, 2022.

Notice is further given that, pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013, Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, the Share Transfer Books and the Register of Members of the Company shall remain closed from Tuesday, July 26, 2022 to Monday, August 1, 2022 (both days inclusive) for determining the names of members eligible for dividend on Equity Shares, if declared at the AGM.

Electronic copies of the Notice of AGM and Annual Report for the Financial Year 2021-22 have been sent to all the members on July 4, 2022, whose email IDs are registered with the Company / Depository Participant(s). Pursuant to SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022, Notice of AGM alongwith Proxy Form has been sent to all the members on July 2, 2022, whose email IDs are not registered with the Company / Depository Participant(s).

The Notice of AGM and Annual Report for the Financial Year 2021-22, are also available on the website of the Company at www.kalyanisteels.com, website of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and also on the website of National Securities Depository Limited at www.evoting.nsdl.com.

Notice is further given that, pursuant to provisions of Section 108 of the Companies Act, 2013, Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Members holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date i.e. July 25, 2022, may cast their votes electronically on the businesses set forth in the Notice of AGM through electronic voting system of National Securities Depository Limited ("NSDL") from a place other than venue of the AGM ("remote e-voting"). Details of remote e-voting are as under:

- The businesses as set forth in the Notice of the AGM may be transacted through voting by electronic means.
- The remote e-voting shall commence on Friday, July 29, 2022 at 9.00 a.m. and shall end on Sunday, July 31, 2022 at 5.00 p.m.
- The cut-off date for determining the eligibility to vote by electronic means or at the AGM is July 25, 2022.
- The remote e-voting shall not be allowed beyond 5.00 p.m. on Sunday, July 31, 2022.
- Any person, who acquires shares of the Company and becomes a member after dispatch of the Notice of AGM and holding shares as of the cut-off date i.e. July 25, 2022, may obtain the User ID and Password by sending the request at evoting@nsdl.co.in. However, if a person is already registered with NSDL for e-voting then existing user ID and password can be used for casting vote.
- Members may note that : (a) the facility for voting through ballot paper shall be made available at the AGM; (b) the members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again; (c) a person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail facility of remote e-voting / voting at the AGM through ballot paper.
- In case of queries members may refer to the Frequently Asked Questions (FAQs) for members and e-voting user manual for members at the Downloads Section of <http://www.evoting.nsdl.com> or call on toll free no.: 1800-22-2990 or contact Mr. Umesh Sharma, of Link Intime India Private Limited (Registrar & Transfer Agent) on umesh.sharma@linkintime.co.in or call on 020-26161629 / 26160048.
- Members who have not registered their email IDs are requested to register their email IDs with respective DP's and members holding shares in physical mode are requested to update their email IDs with Link Intime India Private Limited (Registrar & Transfer Agent) of the Company.

for KALYANI STEELS LIMITED
Pune Mrs. Deepthi R. Puranik
July 4, 2022 Company Secretary

ZF Commercial Vehicle Control Systems India Limited
(Formerly known as WABCO INDIA Limited)
CIN : L34103TN2004PLC054667
Registered Office : Plot No.3 (SP), III Main Road, Ambattur Industrial Estate, Chennai 600 058. Phone: 044-4224 2000, Fax: 044-4224 2009. Email: cvcs.info.india@zf.com; Website: www.zf.com

Notice to the Members of the 18th Annual General Meeting

Dear Member(s)

The 18th Annual General Meeting (AGM) of the shareholders of the Company is scheduled to be held on **Wednesday, July 27, 2022 at 3.00 P.M.** IST through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") without the physical presence of the Members at a common venue in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 in line with the General Circular Nos.3/2022 dated May 5, 2022 read with Circular Nos 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020, 22/2020 dated June 15, 2020, 33/2020 dated September 28, 2020, 39/2020 dated December 31, 2020, 02/2021 dated January 13, 2021, 10/2021 dated June 23, 2021, 19/2021 dated December 8, 2021 and 21/2021 dated December 14, 2021 (collectively referred to as "MCA Circulars") and Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2022/79 dated May 12, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 issued by the Securities and Exchange Board of India ("SEBI").

The Notice calling the 18th AGM (Notice) and the Annual Report for the financial year 2021-2022 (Annual Report) will be sent only by e-mail to all those members, whose e-mail addresses are registered with the Company or with their respective Depository Participant(s) (Depository), in accordance with the above referred MCA Circulars and the SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022. Members can join and participate in the 18th AGM through VC / OAVM facility only. The instructions for joining the 18th AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the electronic voting system including registration as a speaker during the 18th AGM are provided in the Notice. Members participating through the VC / OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. The Notice and the Annual Report will also be available on the website of the Company, https://www.zf.com/mobile/en/company/investor-relations/zf_cv_india_investor-relations/zf_cv_india_ir.html, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of NSDL <https://www.evoting.nsdl.com>.

Members holding shares in physical / demat form who have not registered their e-mail addresses can get the same registered with the Company / Depository respectively / obtain the Notice of the 18th AGM, Annual Report and / or login details for joining the 18th AGM through VC / OAVM facility including e-voting, by sending scanned copy of the following documents to Integrated Registry Management Services Private Limited, the Registrar & Share Transfer Agents of the Company by e-mail at sriams@integratedindia.in with a copy to the Company cvcs.info.india@zf.com:

- A signed request letter mentioning your name, folio number and complete address (In case shares are held in physical form) [or] a copy of consolidated demat account statement (In case shares are held in demat form);
- Scanned copy of share certificate (both sides); and
- Self-attested scanned copy of the PAN Card (or) ADHAR Card.

Members holding shares in physical form who have not updated their mandate for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service or any other means ("Electronic Bank Mandate"), can register their Electronic Bank Mandate to receive dividends directly into their bank account electronically, by sending the following details / document in addition to the documents to Integrated Registry Management Services Private Limited, the Registrar & Share Transfer Agents of the Company by e-mail at sriams@integratedindia.in with a copy to the Company at cvcs.info.india@zf.com:

- Name and Branch of Bank in which dividend is to be received and Bank Account type;
- Bank Account Number allotted by your bank after implementation of Core Banking Solutions;
- 11 digit IFSC Code; and
- Self-attested scanned copy of cancelled cheque leaf bearing the name of the first holder, incase shares are held jointly.

Members holding shares in demat form are requested to update their Electronic Bank Mandate with their Depository.

The above information is being issued for the information and behalf of all the Members of the Company and is in compliance with the MCA Circulars and SEBI circulars as stated above.

For ZF Commercial Vehicle Control Systems India Limited (Formerly known as WABCO INDIA Limited)
Muthulakshmi M
Company Secretary

Place : Chennai
Date : 4th July 2022

HOSPITAL NOTICE

Apollo Hospitals International Ltd., Apollo CBCC, Gandhinagar and Apollo Hospitals City Centre announces destruction of old patient records (by appropriate method) dated between IP (For In-Patient) record older than June 2017 and for OP (For Out Patient) records older than June 2019. Any person who wants to retrieve the record of self or near relative should collect the same after submission of proper identity proof as per hospital policy within 7 working days of this notice; there after no request or query will be entertained by the hospital in this regard and Hospital and/or its authorized representative will not be responsible for the same.

Apollo Hospitals International Ltd., Bhat GIDC Estate, Gandhinagar, Gujarat.
Apollo Hospitals City Centre, #1 Tulsibaug Soc., Nr Parimal Garden Ahmedabad, Gujarat.
Apollo CBCC, 1st Floor, Apollo Hospitals, Bhat GIDC Estate, Gandhinagar, Gujarat.

For query please call: 079 66701800, Ext-1715/16.
Date: 05-07-2022 Management

NOTICE

V-GUARD

DISPATCH OF NOTICE OF 26th ANNUAL GENERAL MEETING OF THE COMPANY

Notice is hereby given that 26th Annual General Meeting (AGM) of the Company will be held on Thursday, July 28, 2022, at 11.00 a.m., through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with Circular No. 2/2022 dated May 5, 2022 read with the previous circulars issued, which include, Circular No. 20/2020 dated May 5, 2020, Circular No. 2/2021 dated January 13, 2021, Circular No. 19/2021 dated December 8, 2021 and Circular No. 21/2021 dated December 14, 2021 and Securities and Exchange Board of India (SEBI) vide its circular nos. SEBI/HO/DH5/P/CIR/2022/0063 dated May 13, 2022, SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 issued by SEBI (hereinafter collectively referred to as "the Circulars"), to transact the Ordinary and Special Businesses, set out in the Notice. The venue of the meeting shall be deemed to be the Registered Office of the Company at 42/962, Vennala High School Road, Vennala, Ernakulam - 682028.

In compliance with the above circulars, electronic copies of the Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2021-22 have already been emailed to all shareholders whose email addresses are registered / available with the Company. The dispatch of AGM notice and Annual report has been completed on July 04, 2022. The intimation for deduction of tax at source (TDS) on Dividend Income also forms part of Notice of the AGM. The Company's Register of Members and Share Transfer Books shall remain closed from July 22, 2022 to July 28, 2022 (both days inclusive) for payment of dividend to the shareholders and dividend will be paid to those shareholders whose name(s) appear in the Register of Members / Register of Beneficial Owners on July 21, 2022. Format for submission of various declarations to avail exemption from deduction of tax on payment of dividend are made available on the website of the Company and the shareholders are requested to upload the duly filled in declarations to the link, <https://www.linkintime.co.in/formsregsubmission-of-form-15g-15h.html> on or before July 21, 2022.

In terms of Section 108 of the Companies Act, 2013 (the Act) read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, (the Rules) as amended from time to time and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the Listing Regulations), the Company is providing its members the facility to cast their votes, in the business items proposed in the Notice of AGM, electronically from a place other than the venue of AGM (remote e-voting). The Company has engaged the services of National Securities Depository Limited (NSDL) as the Agency to provide e-voting facility.

The remote e-voting facility shall commence on Monday, July 25, 2022 at 9.00 a.m. (IST) and ends on Wednesday, July 27, 2022 at 5.00 p.m. (IST). The e-voting facility shall not be available beyond the said time and the module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the member, he/she shall not be allowed to change it subsequently or cast vote again.

The facility for voting through electronic voting system shall also be made available on the day of the AGM and the members participating in the AGM through VC/OAVM, who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right during the meeting.

The members who have cast their vote by remote e-voting prior to the meeting may also attend the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again during the meeting.

A person, whose name appears in the Register of Members / Beneficial Owners as on the cut-off date, i.e., Thursday, July 21, 2022, only shall be entitled to avail the facility of remote e-voting / voting at the Meeting.

Any person who becomes member of the Company after dispatch of the Notice of the Meeting and holding shares as of the cut-off date may obtain user ID and password by sending an email to evoting@nsdl.co.in or investors@vguard.in. The detailed procedure for obtaining User ID and password is provided in the AGM Notice. However, if the member is already registered with NSDL for e-voting, then he/she can use his/her existing user ID and password for casting your vote.

The Company has appointed Mr. M D Selvaraj, MDS & Associates, Practicing Company Secretaries, Coimbatore, to act as the Scrutinizer to scrutinize the remote e-voting process and voting during the AGM in a fair and transparent manner.

Members may note that the notice of 26th AGM and the Annual Report for FY 2021-22 are also available on the Company's website www.vguard.in, the website of NSDL viz., www.evoting.nsdl.com as well as on the websites of the stock exchanges, namely, NSE & BSE, and the documents pertaining to the items of business to be transacted in the AGM shall be made available for inspection by writing to the Company at investors@vguard.in.

In case of any grievance or query connected with remote e-voting / voting during the AGM, members may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 930 and 1800 22 44 30 or send a request to Mr. Amit Vishal, Asst. Vice President, NSDL at evoting@nsdl.co.in or at Company's email id: investors@vguard.in.

By Order of the Board
For V-GUARD INDUSTRIES LIMITED
Jayasree K
Company Secretary
Date : July 05, 2022

V-GUARD INDUSTRIES LIMITED, Regd. Office: 42/962, Vennala High School Road, Vennala P.O, Ernakulam - 682 028, Kerala, India. IPh: 0484-4335000. E-mail: mail@vguard.in | Website: www.vguard.in | CIN: L31200KL1996PLC010010

FORM G INVITATION FOR EXPRESSION OF INTEREST (Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)	
RELEVANT PARTICULARS	
1. Name of the corporate debtor	AJIT SOLAR PRIVATE LIMITED
2. Date of incorporation of corporate debtor	24/05/2007
3. Authority under which corporate debtor is incorporated / registered	Registrar of Companies - Jaipur
4. Corporate identity number / limited liability identification number of corporate debtor	U40106RJ2007PTC024478
5. Address of the registered office and principal office (if any) of corporate debtor	Regd. Office: National Motors Building, M.I. Road, Jaipur, Rajasthan-302001
6. Insolvency commencement date of the corporate debtor	26/04/2019
7. Date of invitation of expression of interest	05/07/2022
8. Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at	Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code can be obtained by writing an email to: corp.aspl@gmail.com
9. Norms of ineligibility applicable under section 29A are available at:	Norms of ineligibility for the Prospective Resolution Applicants as applicable under section 29A can be obtained by writing an email to: corp.aspl@gmail.com or can be obtained from IBI official website www.ibbi.gov.in
10. Last date for receipt of expression of interest	20/07/2022
11. Date of issue of provisional list of prospective resolution applicants	25/07/2022
12. Last date for submission of objections to provisional list	30/07/2022
13. Date of issue of final list of prospective resolution applicants	04/08/2022
14. Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	30/07/2022
15. Manner of obtaining request for resolution plan, evaluation matrix, information memorandum and further information	The RP will share the Evaluation Matrix, Information Memorandum, Request for Resolution Plan and further information via email on execution of Confidentiality Undertaking and complying other terms of EoI.
16. Last date for submission of resolution plans	29/08/2022
17. Manner of submitting resolution plans to resolution professional	In the sealed envelope by post or hand delivery at Address mentioned in Sr. No.21 along with password protected digital copy in pen drive and at email: corp.aspl@gmail.com
18. Estimated date for submission of resolution plan to the Adjudicating Authority for approval	15/09/2022
19. Name and registration number of the resolution professional	Devendra Singh IBBI/IPA-002/IP-N00001/2016-17/10001
20. Name, Address and e-mail of the resolution professional, as registered with the Board	Devendra Singh Asstotech Business Cresterra, Office No.216, 2nd Floor, Tower-1, Sector-135, Noida, Uttar Pradesh-201305. Email ID: dev_singh2006@yahoo.com
21. Address and email to be used for correspondence with the Resolution Professional	Asstotech Business Cresterra, Office No.216, 2nd Floor, Tower-1, Sector-135, Noida, Uttar Pradesh-201305 Email ID: corp.aspl@gmail.com
22. Further Details are available at or with	Further details can be obtained by sending an email at corp.aspl@gmail.com
23. Date of publication of Form G	05/07/2022

Sd/-
Devendra Singh
Resolution Professional
Ajit Solar Private Limited
Regn. No. IBBI/IPA-002/IP-N00001/2016-17/10001
Asstotech Business Cresterra, Office No.216, 2nd Floor, Tower-1, Sector-135, Noida, Uttar Pradesh-201305
Date: 05-07-2022
Place: Noida
Email ID: corp.aspl@gmail.com

